

| கட்டணங்கள் அட்டவணை                                                                                                                                                           |                                                                                                                                                                                                                      |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| விவரக்குறிப்பு                                                                                                                                                               | கட்டணங்கள்                                                                                                                                                                                                           |
| செயலாக்க கட்டணம் (திருப்பி தரப்படாது)                                                                                                                                        | கடன் தொகையில் 4% வரை அல்லது ரூ. 18000/- இதில் எது அதிகமோ அது.                                                                                                                                                        |
| தாமதமாக பணம் கட்டினால் அபராதம்                                                                                                                                               | பாக்கியுள்ள தொகைக்கு மாதத்துக்கு 2%, பணம் கட்டாமல் பாக்கியுள்ள நாட்களின் அசல் எண்ணிக்கைப்படி                                                                                                                         |
| தவணை தவறியதற்கான கட்டணம்                                                                                                                                                     | ஒரு தவறுதலுக்கு ரூ. 1000/-                                                                                                                                                                                           |
| வருடாந்திர கணக்கு அறிக்கை /திருப்பிச்செலுத்தும் அட்டவணை/தற்காலிக வரி சான்றிதழ் /எல்ஒடி முன்முடித்தல் கடிதம் / வரவேற்பு கடிதம்                                                | <ul style="list-style-type: none"> <li>- ஒவ்வொரு 12 மாதங்களுக்கு ஒரு வழங்கலுக்கு கிடையாது</li> <li>- அடுத்தடுத்து/நகல் கோரிக்கைகளுக்கு- ஒரு ஆவணத்துக்கு ரூ. 500/-</li> </ul>                                         |
| கடன் ரத்து கட்டணங்கள்                                                                                                                                                        | ரூ. 5000/-<br>மேலும், கடன் வழங்கிய தேதி மற்றும் கடன் ரத்து தேதிக்கு இடைப்பட்ட காலத்துக்கு வட்டி வசூலிக்கப்படும். பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும் வகைகளுக்கு, செலுத்திய செயலாக்க கட்டணம் திருப்பித் தரப்படாது.      |
| ஆவணம் மீட்டெடுத்தல் கட்டணம்                                                                                                                                                  | ஒரு மீட்டெடுத்தலுக்கு ரூ.1000/-                                                                                                                                                                                      |
| தற்காலிக அறிக்கை வழங்கல் கட்டணம்                                                                                                                                             | ஒரு ஆவணத்துக்கு ரூ. 500/-                                                                                                                                                                                            |
| முத்திரை வரி மற்றும் இதர சட்ட ஆவண கட்டணங்கள்                                                                                                                                 | அசல் தொகைப்படி, மாநில சட்டத்தின் படி பொருந்துவது                                                                                                                                                                     |
| கடன் வழங்கியப் பிறகு ஆவண நிபந்தனைகளுக்கு இணங்காதது அல்லது ஏதாவது பொருள் விதிகளின் மீறல் அல்லது இங்கே வெளிப்படையாக குறிப்பிடப்படாத உடன்படிக்கைக்கு இணங்காததற்கு அபராத கட்டணம் | <p>அ) ரூ. 10 லட்சம் வரை கடன் - கடன் தொகையில் ஆண்டுக்கு 1% அதிகபட்சம் ரூ. 10,000/-க்கு உட்பட்டது</p> <p>பி) ரூ. 10 லட்சத்துக்கு அதிகமுள்ள கடன் - கடன் தொகையில் ஆண்டுக்கு 1% அதிகபட்சம் ரூ. 25,000/-க்கு உட்பட்டது</p> |
| காசோலை/இன்ஸ்ட்ரூமென்ட் மாறுதல் கட்டணம் <input type="checkbox"/>                                                                                                              | ஒரு நிகழ்வுக்கு ரூ. 500/-                                                                                                                                                                                            |
| இதர ஆவண கட்டணங்கள் <input type="checkbox"/>                                                                                                                                  | ரூ. 500/-                                                                                                                                                                                                            |

|                                                                                                                                      |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <p>முன்செலுத்தல்/பகுதியாக<br/>முன்செலுத்தல் / முன்முடித்தல்<br/>கட்டணங்கள் மற்றும் பொருந்தும்<br/>நிபந்தனைகள்</p>                    | <p><b>1. ஃபிக்ஸ்ட் விகித கடன்களுக்கு:</b></p> <p>அ. 12 இளம்ஐகளை கட்டுவதற்கு முன்பு<br/>முன்கூட்டி/பகுதியாக முன்கூட்டி பணம் செலுத்த<br/>அனுமதிக்கப்படாது.</p> <p>ஆ. 12 இளம்ஐகளை கட்டியப் பிறகு முன்கூட்டி/பகுதியாக<br/>முன்கூட்டி பணம் செலுத்துவதற்கு:<br/>முன்கூட்டி பணம் செலுத்துவதற்கான கட்டணம்,<br/>நிலுவையில் உள்ள அசல் தொகை/முன்கூட்டி<br/>செலுத்தும் தொகையில் 6% வரை இருக்கும்.<br/><b><u>முன்செலுத்தலுக்கான நிபந்தனை(கள்):</u></b><br/>* ஒவ்வொரு 12 (பன்னிரண்டு) மாதங்களுக்கு ஒரு<br/>தடவை, அசல் நிலுவை தொகையில் அதிகபட்சமாக 25%.</p> <p><b>2. ஃப்ளோட்டிங் விகித கடன்களுக்கு:</b></p> <p>அ. தனிப்பட்ட கடன்தாரர்களுக்கு வணிக நோக்கம் தவிர்த்து<br/>இதர நோக்கங்களுக்கு:<br/>முன்செலுத்துதல் கட்டணம் - இல்லை</p> <p>ஆ. தனிநபர்களால் அல்லது குறு மற்றும் சிறு<br/>நிறுவனங்களால் ரூ. 50 லட்சம் வரை பெறப்பட்ட<br/>கடன்களுக்கு, இவை 1 ஜனவரி 2026 அன்று அல்லது<br/>அதற்கு பிறகு வணிக நோக்கத்துக்காக ஒப்புதல்<br/>அளிக்கப்பட்டதற்கு:<br/>முன்செலுத்துதல் கட்டணம் - இல்லை</p> <p>இ. மேலே 2. அ மற்றும் 2. பி வகையில் வராத இதர<br/>கடன்களுக்கு:</p> <p>(i) 12 இளம்ஐகளை கட்டுவதற்கு முன்பு<br/>முன்கூட்டி/பகுதியாக முன்கூட்டி பணம் செலுத்த<br/>அனுமதிக்கப்படாது.</p> <p>(ii) 12 இளம்ஐகளை கட்டியப் பிறகு முன்கூட்டி/பகுதியாக<br/>முன்கூட்டி பணம் செலுத்துவதற்கு:<br/>முன்கூட்டி பணம் செலுத்துவதற்கான கட்டணம்,<br/>நிலுவையில் உள்ள அசல் தொகை/முன்கூட்டி<br/>செலுத்தும் தொகையில் 6% வரை இருக்கும்.<br/><b><u>முன்செலுத்தலுக்கான நிபந்தனை(கள்):</u></b><br/>* ஒவ்வொரு 12 (பன்னிரண்டு) மாதங்களுக்கு ஒரு<br/>தடவை, அசல் நிலுவை தொகையில் அதிகபட்சமாக<br/>25%.</p> |
| <p>மாறுதலுக்கான கட்டணங்கள்<br/>{ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில்<br/>இருந்து ஃபிக்ஸ்ட் வட்டி விகிதத்துக்கு<br/>மாறுவதற்கான கட்டணம்}</p> | <p>ரூ.10,000/-</p>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |
| <p>சேகரிப்புகள் - சட்டப்பூர்வ மற்றும்<br/>இதர தற்செயல் கட்டணங்கள்</p>                                                                | <p>அசல் செலவுப்படி</p>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |
|                                                                                                                                      |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |

குறிப்பு:

- அ) மேலே குறிப்பிட்டுள்ள கட்டண அறிக்கை கடன் வழங்கிய தேதியில் உள்ளபடியானது மற்றும் அவ்வப்போது மாறுதல்/திருத்தத்துக்கு உட்பட்டது மற்றும் இணையதளத்தில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.
- ஆ) மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து கட்டணங்களும் வரி நீங்கலாக மற்றும் பொருத்தமான வரி சட்டத்தின்படி வரி விதிக்கப்படும்.
- இ) மேற்குறிப்பிட்டுள்ளதில் ஏதாவது விதிவிலக்குகள் ஹெச்எப் எஸ் சுயவிருப்ப முடிவின்படியே இருக்கும்.